

TECHNOLOGY ANALYTICS KNOWLEDGE ENTERPRISE

September 16, 2020

TAKE/BSE/2020-21

The Manager
Dept. of Corporate Services-Listing
Bombay Stock Exchange Limited,
P. J. Towers, Dalal Street,
Mumbai - 400001

Sir/ Madam,

Sub: Newspaper Publication

Scrip: NSE- TAKE & BSE- 532890

TAKE/NSE/2020-21

The Manager-Listing Department National Stock Exchange of India Limited Exchange Plaza, Bandra - Kurla Complex, Bandra (East), Mumbai - 400051

Pursuant to Regulations 33 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith, the Extract of the Consolidated Unaudited Financial Results for the quarter ended June 30, 2020, published in newspapers, namely, Financial express (English) and Makkal Kural (Tamil), dated September 15, 2020.

Kindly take the same on record and acknowledge.

Thanking you.

Yours faithfully,
For TAKE Solutions Limited

Avaneesh Singh
Company Secretary

Encl: A/a



காஞ்சீபுரத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டம்: கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம், செப்.15-தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் குடற்புழு மாத்திரைகள் வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தொடங்கி வைக்கார்.

குடற்புழு நீக்க நாள் தேசிய முதல் 26ந்தேதி 14ந்தேதி வரை மாவட்டத்தில் காஞ்சீபுரம் செயல்படுத்தப்படவுள்ளது. அதையொட்டி காஞ்சீபுரம் தமிழ்நாடு வசதி வாரிய குடியிருப்பு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் கலெக்டர் பா.பொன்னையா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மா**த்**திரைகளை வழங்கினார். மேலும் இராகவேந்திரா நகரில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும், அந்நகரில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

பிறகு மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் காஞ்சீபுரம் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் 3,73,799 அல்பென்டசோல் மாணவர்களுக்கு என்ற சப்பி சாப்பிடும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து



ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மூலம் மையங்கள் அனைக்கு குழந்தைகள் மற்றம் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கப்படவுள்ளது. 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தலா அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது உள்ளவர்களுக்கு தலா 1 ஒரு மாத்திரையும் வழங்கப்பட வேண்டும். மேலும் விடுபட்டவர்களுக்கு வரும் 28ந்தேதி அன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. குடற்புழுக்களை நீக்கி குழந்தைகள்

ஆரோக்கியத்தைக் பேணி அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்நிகழ்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பழனி, வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, நகர் நல அலுவலர் (பொ) மரு.பிரசன்னா, மருத்துவ அலுவலர் காஞ்சீபுரம் வட்டாட்சியர் பவானி, மற்றும் பணியாளர்கள் மருத்துவப் கலந்து கொண்டனர்.

படிவம் எண். INC–25A

பப்ளிக் கம்பெனியை பிரைவேட் கம்பெனியாக மாற்ற செய்தித்தாளில் வெளியிடப்பட வேண்டிய விளம்பரம் பிராந்திய இயக்குனர் முன்பாக, கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம்,

கம்பெனிகள் சட்டம் 2013. பிரிவ 14 மற்றும் கம்பெனிகள் (துவக்கம்) விகிகள்

மற்றும்

M/s. BBK எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (CIN: U18109TN2006PLC058657) விஷயத்தில், பதிவு அலுவலகம், எண். 21, கீழம்பி கிராமம், கிருஷ்ணாபுரம் அஞ்சல், காஞ்சிபுரம் 631 551. மனுதாரர்

திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட், 2020 அன்று நடைபெற்ற அசாதாரண பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின்படி, கம்பெனியை பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றுவதற்காக கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 14 மற்றும் மேற்சான்ன விதிகளின் கீழ் மத்திய அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்ய கம்பெனி திட்டமிட்டு அத்தகைய மாற்றத்திற்கான மதி பெற உறுதி ஆக்கம் கோருகிறது என்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கம்பெனியின் அந்தஸ்தை மாற்ற/திட்டமிட்டுள்ள மாற்றத்தினால் எவரத நலமேனும் பாதிக்கப்படுவதாக கருதுவாராயின், பாதிக்கப்படும் நலன் மற்றும் எதிர்ப்பதற்கான காரணத்தை அபிடவிட்டுடன் இணைத்து பிராந்திய இயக்குனர் தென் பிராந்தியம், கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம், பிளாக் 8, எ விங், 5வது தளம், சாஸ்திரி பவன், 26, ஹாடோஸ் சாலை, சென்னை—600 006 அவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியான பதினான்கு நாட்களுக்குள் நேரடியாக அளிக்கலாம் அல்லது பதிவுத்தபால் மூலம் அனுப்பலாம். அதன் நகல் ஒன்றை கீழ்க்குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள மனுதாரர் கம்பெனியின் பதி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

பதிவு அலுவலகம் எண். 21, கீழம்பி கிராமம், கிருஷ்ணாபுரம் அஞ்சல், காஞ்சிபுரம் 631 551.

ஒப்பம்/-N. பாஸ்கரல் இயக்குன

177. Vellala Street, Purasawalkam, Chennai – 600 084 to transact the business contained in the Agenda.

Affairs) of Section 406 of the Companies Act. 2013.

To receive, consider and adopt the Audited Balance Sheet as at 31st March 2020 along with the Profit & Loss Account and Cash Flow Statement for the year ended on that date together with Notes, Reports of the Directors and Auditors thereon to the shareholders.

AGENDA

PURASAWAKUM PERMANENT FUND NIDHI LIMITED

CIN: U65992TN1922PLC001974

Registered Office: "Appadurai Buildings" No.174 & 177, Vellala Street, Purasawalkam, Chennai - 600 084. Phone: 044-26423203, 26421212

e-mail:theppf@gmail.com | website: www. ppfnidhi.com

Notice to the shareholders of Purasawakum Permanent Fund Nidhi Limited

under sub Section (2) of Section 20 and sub Sec.(1) of Section 136 (vide

Notification GSR.465(E) dated 05.06.2015 issued by Ministry of Corporate

Notice is hereby given that the Ninety Eighth Annual General Meeting of the

Shareholders of Purasawakum Permanent Fund Nidhi Limited, will be held

on **Monday 12th October 2020 at 4.00 P.M.** through Video Conference (VC)

or Other Audio Visual Means (OAVM) facility at our Office premises No.174 &

To declare dividend on Equity Shares (The Board of Directors have recommended a dividend at 5% on Equity Shares)

To appoint a Director in the place of Thiru A.G. RAVISHANKAR. (DIN: 00418872) who retires by rotation and being eligible, offers himsel

appoint a Director in the place of Thiru N.M. MANIVANNAN (DIN: 00157036) who retires by rotation and being eligible, offers himsel for re-appointment

To appoint a Director in the place of Thiru V. RAGHUPATHI. (DIN: 00393444) who retires by rotation and being eligible, offers himsel

By Order of the Board T.S. RAVISANKAR Whole Time Director

Place: Chennai - 600 084.

Pursuant to the Circular No.14/2000 dated 04.08.2020 issued by the Ministry of Corporate Affairs, the facility to appoint proxy to attend and cast vote for the Members is not available for this AGM.

In view of the massive outbreak of the COVID-19 pandemic, social distancing is to be a pre-requisite and pursuant to the Circular No.14/2000 dated 04.08.2020, issued by the Ministry of Corporate Affairs, physical attendance of the Members to the AGM venue is not required. Hence, Members have to attend and participate in the ensuing AGM through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM). lers whose emails ID are not registered are

send their email ID immediately

The Members can join the AGM in the Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) mode 15 minutes before and after the schedule time of the commencement of the meeting by following the procedure mentioned in the Notice. The facility of participation at the AGM through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) will be made for 1000 members on first come first served basis. This will not include large shareholders (Shareholders holding 2% or more shareholding) Promoters, Directors, Key Managerial personal, the Chairperson of the Audit Committee, Nomination Remuneration Committee and Stakeholders Relationship Committee, Auditors, who are allowed to attend the AGM without restriction on account of first come first served basis.

The attendance of the Members attending the AGM through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) will be counted for the purpose of reckoning the guorum under Section 103 of the Companies

All documents referred to in the Notice calling the AGM are available on the website of the Company for inspection by the Members

Share holders desiring to have details of information/to raise any query or to participate in the Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) at the Annual General Meeting are informed to send their request to Whole Time Director/Manager of the company seven days prior to the date of the meeting. Only members who have registered will be allowed to participate in the Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM). Each member will be allowed to speak only 3 minutes due to

Members are requested to intimate the office of any change in the Doo numbers and their addresses with Pin code numbers along with ID proof address Proof. Mobile Number and email ID, contribute towards greene environment and to receive all documents, notices, including Annual reports and other communications of the Company.

Members / Depositors who have not claimed any amount due to them if any, on the maturity dates are requested to claim the amount as otherwise the unclaimed amounts have to be remitted to the Investor Education and Protection Fund of Government of India after 7 years from the date of maturity of the said Deposits, as required by the provisions of the Companies Act, 2013 and rules made thereunder.

Shareholders who have not claimed Dividend due to them if any, are requested to claim the Dividend amount as otherwise the unclaimed Dividend have to be remitted to the Investor Education and Protection Fund of Government of India after 7 years from the date of declaration of the said Dividends, as required by the provisions of the Companies Act. 2013 and rules made thereunder.

SI. No.	Date of AGM/ Declaration of Dividend	Unclaimed amount as on 31.03.2020	Due date for remittance of the amount to the IEPF account
1	25.07.2018	Rs.2,03,410.49	24.07.2025
2	06.08.2019	Rs.3,18,761.10	05.08.2026

10. Members who have been allotted shares up to closing hours of 07.09.2020 are entitled to vote in the Annual General Meeting.

As per Ministry of Corporate Affairs Notification No. GSR.908(E) dated 23.09.2016, Nidhi Companies are exempt from providing e-voting

As per Ministry of Corporate Affairs Notification No. GSR.465(E) dated 05.06.2015, Shareholders who hold shares of more than one thousand rupees in face value or more than 1% of the total paid-up share capital of the Company whichever is less are eligible to get Notice of AGM and Annual Report individually only through email IDs.

12 Members are requested to send their request through their email addressed to the Company's e-mail ID: theppf@gmail.com to get the ID and Password to participate in the AGM to be held through Video Conference (VC) or Other Audio-Visual Means atleast 10 days in advance.

13. The Financial statements with its enclosures can be inspected by the Shareholders of the Nidhi at its Registered Office during the office hours and is also displayed in the Notice Board.

சென்னை உயர்நீகிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 166/2018 இந்திய வாரிசுரிமைச் சட்டு

XXXIX/1925 தொடர்பான மனுவில் 08.11.2014 காலதான திரு. ராகவன் .ஆர் அவர்களின் பப்ளிக் பிராவிடெண்ட் பண்ட் கொடர்பான வாரிசுரிமை கோரும் மனு

ஆர்.ரவி, 12/16, 3வது மெயின் ரோடு கோட்டூர் கார்டன்ஸ் சென்னை_600 085 2) ஆர்.ராஜகோபால், டி10, ஷ்ரேஸ்தா, கீழ்ப்பாக்கம் கார்டன் ரோடு, சென்னை – 600 010,

தேதி: 15,09,2020

இடம்: காஞ்சிபுரம்

– மனுதாரர்கள் னை – 600 010, கீழ்ப்பாக்கம் , மண்டபம் ரோடு. 44பில் வசிக்க வந்த 08.11.2014 அன்று இறந்து போனவருமான திரு. ராகவன்.ஆ அவர்களின் வாரிசுரிமை மனு சென்னை உயர்நீதிமன்றம் மாஸ்ட ு. கோர்ட்டில் 01.10.2020 அன்று 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது மேற்படி பப்ளிக் பிராவிடெண்ட் பண்டில் ஏதேனும் பாத்தியன் கோருகின்ற அனைவரும் தங்களுக்கு தக்கதென கருதினால் நீதிமன்றப வாரிசுரிமை சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு iroriginalsidemhc@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்குமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி சென்னை டு செப்டம்பா மாது.. கையொப்பமிடப்பட்டது. பொ. சாந்தினி ஜேஸ்ம் வா. சாந்தினி ஜேஸ்ம்

D.வேதா, மனுதாரரின் வழக்கறிஞர் ப்ளாட் நெ.2, விநாயகா அப்பார்ட்மெண்ட்ஸ், 85 2வது மெயின் ரோடு காந்திநகர், அடையார் சென்னை– 600 020

முகலேற்ப பிரிவ உயர்நீதிமன்ற

ஸ்வேதா என்ஜினியரிங் லிமிடெட் Corporate Identity Number (CIN): U27209TN1986PLC013787

மகாத்மா காந்தி ரோடு, அம்பத்தூர், சென்னை-600 098. Ph.+91-044-26252191/ 26253191 Fax:044-26250836 Website: www.swethaeng.com

DEMAT ISIN in CDSL and NSDL for Equity shares of the company is INE824EO101 பங்குதாரர்களுக்கான தகவல் புதுப்பிப்பு அறிவிப்பு

. நார்ப்பரேட்விவகாரங்கள் துறை அமைச்சகம் 5 மே, 2020 தேதியிட்டபொது சுற்றறிக்கை எண். 20/2020க்கு இணங்க, கோவிட் - 19 தொற்றை கருத்தி பொதுக் கூட்டத்தை (AGM) காணொலி காட்சி (VC)/பிற ஆடியோ காட்சி முறை (OAVM) மூலம் நடத்த இயக்குனர்கள் குழு தீர்மானித்து நிர்ணயட செய்துள்ளது என்று ஸ்வேதா என்ஜினியரிங் லிமிடெட்டின் (கம்பென் பங்குதாரர்களுக்கு இதன்மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

காகித வடிவில் சம பங்குகளை வைத்திருக்கும் பங்குதாராகள் பங்குகளை மின்னணு முறைக்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள், இதனால் அவற்றை சுதந்திரமாக மாற்றவும் பல்வேறு கம்பெனி நடவடிக்கைகளில் பங்கேற்கவும் முடியும். இது குறித்த உதவிக்கு உறுப்பினர்கள் கம்பெனி அல்லது **மெசர்ஸ் கேமியோ கார்ப்பரேட்** ச**ர்வீசஸ் லிமிடெட்டை** தொடர்பு கொள்ளலாம். அனைத்து உறுப்பினர்களும் தங்களது சமீபத்திய மின்னஞ்சல் முகவரி, குடியிருப்பு முகவரி . தொலைபேசி எண்கள் / மொபைல் எண், வங்கி கணக்கு விவரங்க மற்றும் நிரந்தர கணக்கு எண் ஆகியவற்றை ஆவண சான்றுகளுடன் 30 செப்டம்பர், 2020 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பதிவாள மற்றும் பங்கு மாற்று முகவர் (RTA) அல்லது வைப்பு பங்கேற்பாளர்க ் (மின்னணு வடிவில் பங்குகள் இருந்தால்) அல்லது (காகித வடிவில் பங்குகள் இருந்தால்) கம்பெனியுடன் பதிவு செய்யுமாறு/புதுப்பிக்குமாற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) திருமதி. உஷா ராணி, ஒப்புதல் அதிகாரி/திரு. A. ஆனந்தவேல், மேலாஎ கணக்குகள், 9444071713 அல்லது accounts@swethaengineering.co என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

2) மெசர்ஸ் கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட் (RTA), ''சுப்பிரமணியன் பில்டிங்'', எண்.1, கிளப் ஹவுஸ் சாலை சென்னை 600 002, தொலைபேசி எண் : 044-28460390-94 அல்லது investor@cameoindia.com/cameo@cameoindia.com என்ற மின்னஞ் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

உறுப்பினர்கள் தங்கள் போலியோ எண்கள் / கிளையண்ட் ஐடி மற்றும டிபி ஐடியை அனைத்து கடிதங்களிலும் மேற்கோள் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கூறிய தேதிக்கு முன்னர் இந்த விவரங்கன வழங்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லாத பங்குதார்கள் வருடாந்திர பொதுக் கூட்ட ஆவணங்களை பெறவோ அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கவோ முடியாது, ஏனெனில் அஞ்சல் சேவைக முழுமையாக செயல்படாத காரணத்தால் காகித வடிவில் நகல்கண அனுப்ப இயலாது.

இடம்: சென்னை தேதி: 14.09.2020

S.V. ரசூராமன் தலைவர் & நிர்வாக இயக்குன DIN No.0009856

குழுவின் சார்பாக

ஒப்பம்/

இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

24ந்தேதி தொடங்கி நடைபெற உள்ள இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து இருக்கிறது.

என்ஜினீயரிங் படிப்புகளில் முதுநிலை இளநிலை மற்றும் படிப்புகளில் இறுதி செமஸ்டர் தேர்வு ஏற்கனவே அண்ணா பல்கலைக்கமகம் ் அறிவித்து இருக்கிறது. அதன்படி வருகிற 24ந்தேதி தொடங்கி 29ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு ஒரு மணிநேரம் ஆன்லைனில் நடக்கும்.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் 11 மணிவரை, பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை என4 கட்டங்களாக தேர்வு நடைபெற

சிதம்பரம் சார் ஆட்சியர் நீதிமன்றம் வேலாயுதம், த/பெ பூராசாமி 100, கேணிக்கரை தெரு கே. ஆடூர் கிராமம் சிதம்பரம் தாலுக்கா

வட்டாட்சியர், சிதம்பரம் எதிர்மனுதாரா

ுதாமனுதாரா அறிவிப்பு மனுதாரர் வேலாயுதம் என்கிற நான் எனது தந்தை பூராசாமி த/பெ.குள்ளன் என்பவர் மேற்படி முகவரியில்13.05.1987அன்றுஉட*்* நலம் சரியில்லாத காரணத்தால் இறந்து விட்டார். தற்போது இறப்பு சான்று தேவைப்படுவதால் மேற்படி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளேன். இதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் மேற்படி நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் நேரிலோ அல்லது எழுத்து மூலமோ தெரிவிக்க வேண்டியது. தவறினால் து. தவறுனால் ஆட் தவறுனால் இல்லையென மனுஒருதலைபட்ச செல்ல கிற்ற இதன் தீர்மானிக்கப்படும் என்பதை இதன் . மூலம் அறியவும்.

வேலாயகம் மனுதார

சிதம்பரம் சார் ஆட்சியர் நீதிமன்றம் அமிர்தலிங்கம், த/பெ. அரசன் சித்தமல்லி அஞ்சல் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா

மனுதாரா எதிர்

வட்டாட்சியர், காட்டுமன்னார்கோயின் எதிர்மனுதாரர்

அறிவிப்பு ----அமிர்தலிங்கப் மனுதாரர் என்கிற நான் எனது தந்தை அரசன் த/பெ.பக்கிரி என்பவர் மேற்படி . முகவரியில் 26.06.2016 அன்று உட**்** நலம் சரியில்லாத காரணத்தால் . விட்டார். இறப்பு சான்று தேவைப்படுவதால் மேற்படி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளேன். இதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் மேற்படி நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் நேரிலோ அல்லது எழுத்து மூலமோ தெரிவிக்க வேண்டியது. தவறினால் ஆட்சேபணை இல்லையென ஆட்சேப்வண் இல்லையின் மனுஒருதலைபட்ச மாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன்

> அமிர்தலிங்கம் . மனுதாரர்

உதவிச்சீட்டு சீட்டுப் பதிவாளர் அவர்களின் நடவடிக்கைகள் கடலூர்

கிரு, சீவுஅன்பமகன் சார்பதிவாளர் (வழிகாட்டி) நியமனதாரர் நடுவர் வழக்கு சார்பதிவாளர் (சீட்டு & சங்கம்) மாவட்ட பதிவாளர் அலுவலகம் மத்தியஸ்தர் வழக்கு எண். 44/2020

. மூலம் அறியவும்.

ஸ்ரீ ஹரி ஐஸ்வர்ம் சிட் பண்ட்ஸ் நெ.29, ஆண்டவர் மெடிக்கல் மேல் தளம், பண்ரூட்டி மெயின் ரோடு, வடலூர் ..மனுதாரர் எதிர்

Laxmi Nagar, Maalvai Road, Kallakudi. Trichv

2) L.Selvaraj, S/o.Laxmanan, Z31 SWISS Land Street, Block-4, Nevvel சதிபனுதர்கள்

மனுதாரர்நாளது 15.06.2020தேதி வரையிலான தொகை ரூ. 56,895/-உங்களிடமிருந்து மனுதாரருக்கு உங்களிடப்(ருந்து மனுதாரருக்கு சேர வேண்டியுள்ளது என்று கொடுத்துள்ள பிராதுவின் பேரில் எனது அலுவலகத்தில் 28.09.2020 அன்று காலை 11 மணிக்கு விசாரணை நடைபெறவிருக்கிறது. மேற்படி விசாரணையின் போது மனுதாரருக்கு சேரவேண்டிய தொகையை என் முன்னால் தாங்கள் செலுத்த வேண்டியது என்வும் தங்களுக்கு தொகை சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் விசாரணையின் போது தெரிவிக்கலாம் என்வும் மேற்படி தெரிலிக்கலாம் எனவும் பைற்பத விசாரணைக்கு ஆஜராக தவறினால் இம்மனு மீது ஒருதலைபட்சமாக முடிவு செய்யவும் என்வும் இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படு

உதவிச் சீட்டு பதிவாளர்

உதவிச்சீட்டு சீட்டுப் பதிவாளர் அவர்களின் நடவடிக்கைகள் கடலூர் _. முன்னிலை

கிறது.

திரு. சீனுஅன்பழகன் சார்பதிவாளர் (வழிகாட்டி) நியமனதாரர் நடுவர் வழக்கு சார்பதிவாளர் (சீட்டு & சங்கம்) மாவட்ட பகிவாளர் அலுவலகம் மத்தியஸ்தர் வழக்கு எண். 46/2020

ஸ்ரீ ஹரி ஐஸ்வர்ம் சிட் பண்ட்ஸ் நெலை நெ.29, ஆண்டவர் மெடிக்கல் மேல் தளம், பண்ரூட்டி மெயின் ரோடு, ..மனுதாரர் வடலூர் எகிர்

1) A.Prakash, S/o.Arunachalam, 542 Narasinga Mangalam Edaiyur, Thittakudi Tk, Virudhachalam 2) S.Rajendiran, S/o.M. Subramaniyan, Anganvadi Street, Mathur Post VirudhachalamTK சதிபனுதர்கள்

மனுதாரர்நாளது 11.06.2020தேதி பரையிலான் தொகை ரூ. 44,895∕-உங்களிடமிருந்து மனுதாரருக்கு சேர வேண்டியுள்ளது என்று கொடுத்துள்ள பிராதுவின் பேரில் எனது அலுவலகத்தில் 28.09.2020 ுள்ளு அலுப்பக்கத்தார் 2010.2022 அன்று காலை 11 மணிக்கு விசாரணை நடைபெறவிருக்கிறது. மேற்படி விசாரணையின் போது மனுதாரருக்கு சேரவேண்டிய மனுதார்ருக்கு சேரவேண்டிய தொகையை என் முன்னால் தாங்கள் செலுத்த வேண்டியது என்வும் தங்களுக்கு தொகை சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் விசாரணையின் போது இதிவிக்கலாம் என்வும் மேற்படி விசாரணைக்கு ஆஜராக தவறினால் இம்மனு மீது ஒருதலைபட்சமாக முடிவு செய்யவும் என்வும் இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படு கிறது.

உதவிச் சீட்டு பதிவாளர்

ஒருநாளைக்கு ஒரு பாடம் என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும். இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு தேர்வு ஒன்று முன்பாக மாதிரி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி வருகிற 19, 20ந்தேதிகளில் மாதிரி தேர்வு நடைபெறும். இந்த நாட்களில் பங்கு பெறாதவர்கள் 21 ஆன்லைனில் நடத்தப்படும் என்று ந்தேதி நடக்கும் மாதிரி தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

> தேர்வு ஒவ்வொரு பாடத்திலும் அலகுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். அதற்கேற்றவாறு மாணவர் கள் தயாராக இருக்க வேண்டும். தேர்வில் 40 கேட்கப்படும். வினாக்கள் அதில் 30 வினாக்களுக்கு பதில் அளிக்கவேண்டும். அவை கொள்குறி வகை வினாக்களாக (மல்டிபிள் சாய்ஸ் இருக்கும்.லாக்கின் கொஸ்டின்) ஐ.டி., பாஸ்வேர்டு மாணவர்களின்

அலுவலகம் கட்டுப்பாட்டு அனுப்பி மூலம் வைக்கப்படும். தேர்வு முடியும் வரை அலுவலக பணியாளர்கள், மண்டல அதிகாரிகள், கேர்வ கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்கள் மாணவர்களை கண்காணிக்க வேண்டும். தேர்வு நேரத்தில் ஏதேனும் கேள்விகள், சிக்கல்கள் (மின்சார துண்டிப்பு, மோசமான இணையதள வசதி, கணினி பிரச்சினை) இருக்கும்பட்சத்தில் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு தெரிவிக்க செல்போன், வேண்டும்.லேப்டாப், வெப் கேமிரா, ஆகியவற்றை மைக்ரோபோன் மாணவர்கள் தேர்வு நடைபெறும் ஒரு மணிநேரத்துக்கு சரியாக இயங்கும் வகையில் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

💠 பிஓசிஎல் எண்டர்பிரைசஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம் : வெல்லிங்டன் கிரசண்ட், முதல் மாடி, எண்.6/2, பைகிராப்ட்ஸ் கார்டன் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை -600006. தொலைபேசி: 044-4914 5454. தொலைநகல்: 044-4914 5454. Email: corprelations@poel.in; Website: www.poel.in CIN: L52599TN1988PLC015731

30.06.2020-ல் முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

		முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த காலாண்டு
ഖ. ഒൽ.	விவரங்கள்	30.06.2020	30.06.2019
oloool.		(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படாதத
1	செயல்பாடுகளின் மூலம் மொத்த வருமானம்	3,202.72	7,656.43
2	வரி மற்றும் தனிப்பட்ட வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான நிகர (இலாபம் / (நஷ்டம்)	(237.77)	110.21
3	தனிப்பட்ட வகைகளுக்குப் பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர (இலாயம் /(நஷ்டம்)	(237.77)	110.21
4	தனிப்பட்ட வகைகளுக்குப் பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு பின் நிகர (இலாபம் / (நஷ்டம்)	(228.40)	126.07
5	இதர விரிவான வருமானம் (வரி நிகரம்)	-	-
6	நடப்புக் காலத்திற்கான விரிவான மொத்த வருமாணம் (நடப்புக் காலத்திற்கு வரிக்குப்பின் இலாபம் / (நஷ்டம்)		
	மற்றும் வரிக்குப்பின் இதர விரிவான வருமாணம்	(228.40)	126.07
7	சமபங்கு மூதைனம்	557.60	557.60
8	ரிசர்வுகள் மறு மதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக முந்தைய கணக்காண்டு அறிக்கையின் படி.	3,356.02	3,417.54
9	ஒரு பங்கு வருமாணம் ரூ 10/- ஒவ்வொண்றும் (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு)		
	அடிப்படை டைல்யூட்டட்	(4.10) (4.10)	2.26 2.26

இடம் : சென்னை

தேதி : 14.09.2020

மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகளின், விதி 33ன் கீழ் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள 30.06.2020 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் ஆகும். 30.06.2020 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் பங்கு சந்தைகளின் இணையதளம் www.bseindia.com மற்றும் கம்பெனிமின் இணையதளம் www.poel.in ஆகியவற்றில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

திவாகர் பன்சால் மேலாண்மை இயக்குநர் DIN: 0023256

BINNY LIMITED

CIN: L17111TN1969PLC005736 Regd. Office: No.1, Cooks Road, Perambur, Chennai 600 012

Website: www.binnyltd.in; email: binny@binnyltd.in; T: 044 - 2662 1053; F: 044 - 2662 1056

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2020

(Rs. in Lakhs Quarter ended Quarter ended 31.03.2020 30.06.2019 **Particulars** Unaudited Audited Unaudited Total income from operations (net) 1196.96 5109.04 1059.04 Net Profit / (Loss) for the Period (before Tax, Exceptional and /or Extraordinary items) 4218.28 (133.97)Net Profit / (Loss) for the period before tax 165.21 4218.28 (133.97)(after Exceptional and/or Extraordinary items) Net Profit / (Loss) for the period after tax 4218.28 (280.46)Total Comprehensive Income for the period (Comprising Profit/(loss) for the period (after tax) and 127.91 (869.76) (280.46)Other Comprehesive Income (after tax)} **Equity Share Capital** 1115.97 1115.97 Reserves (excluding Revalua 8. Earnings Per Share (of Rs. 5/- each) (for continuing and discontinued operations) (Not Annualised) (1.26)(b) Diluted (in Rs.)

Place: Chennai

Date: 14.09.2020

தேதி : செப்டம்பர் 14, 2020

1. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Company's Website (www.binnyltd.in) and Stock Exchange's website

The above extract has been prepared in accordance with the Companies (Indian Accounting standards) Rules, 2015 (IND AS) prescribed under section 133 of the Companies Act, 2013 read with Companies (Indian Accounting Standards)

For Binny Limited

Arvind Nandagopal Managing Director

டேக் சொல்யூவுன்ஸ் லீட்., CIN: L63090TN2000PLC046338

பதிவு அலுவலகம் : எண். 27, டேங்க் பண்ட் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, <u>www.takesolutions.com</u>

ஜூன் 30, 2020ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கையின் சுருக்கம்

			." (₹ லட்சத்தில், ஒரு	பங்கு டேட்டா தவிர)
வ. என்.	விபரங்கள்	30.06.2020 அன்று முடிந்த 3 மாதங்கள் (தணிக்கை	31.03.2020 அன்று முடிந்த ஆண்டு (தணிக்கை	30.06.2019 அன்று முடிந்த 3 மாதங்கள் (தணிக்கை
9		செய்யப்படாதது)	செய்யப்பட்டது)	செய்யப்படாதது)
1	செயல்பாடுகளின் மூலம் வருமானம்	16,589.16	221,289.95	58,274.30
2	தனிச்சிறப்புள்ள இனங்கள் மற்றும் வரிக்கு முன்பு			
	லாபம்/(நஷ்டம்)	(8,313.70)	(1,291.73)	5,511.73
3	வரிக்கு முன்பு லாபம்/(நஷ்டம்)	(23,976.03)	(1,291.73)	5,511.73
4	வரிக்கு பின்பு லாபம்/(நஷ்டம்)	(24,092.88)	(1,094.19)	4,608.46
5	சமபங்கு மூலதனம்	1,462.25	1,462.25	1,461.91
6	மொத்த விரிவான வருமானம்	(23,162.80)	6,093.38	7,401.93
7	ஒரு பங்கு ஈட்டிய வருவாய்			
	(ஆவண மதிப்பு ஒவ்வொன்றும் ₹1/- வருடாந்திரமல்ல)			
	(அ) அடிப்படை	(16.55)	(0.85)	3.09
	(ஆ) மாற்றியமைக்கப்பட்ட நிலையில்	(16.55)	(0.84)	3.08
டே	க் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டின் நிதிநிலை முடிவுகள் (தன	ரித்தன்மையான தகவ	ຳ)	
1	செயல்பாடுகளின் மூலம் வருமானம்	1.73	246.55	48.46
2	இதர வருமானம்	433.53	4,464.59	590.29
3	வரிக்கு முன் லாபம்/(நஷ்டம்)	69.61	2,550.65	148.03
4	வரிக்கு பின் லாபம்/(நஷ்டம்)	99.23	2,493.82	158.19

குறிப்பு: 1. டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டை ('நிறுவனம்') பொறுத்தமட்டில், 30 ஐூன் 2020 அன்று முடிந்த காலாண்டுக்கான, தணிக்கை செய்யப்படாத தனித்தன்மையான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள், செப்டம்பர் 14, 2020 அன்று நடைபெற்ற அவரவர்களது கூட்டத்தில் தணிக்கை குழுவினால் மறு ஆய்வு செய்யப்பட்டு, இயக்குநர் குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட முடிவுகள், நிறுவனத்தின் சட்டப்பூர்வமான தணிக்கையாளர்களால், குறைந்துபட்ச ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமான தணிக்கையாளர்களின் அறிக்கைகள் தகுதி பெறாதவையாகும். . இந்த நிதிநிலை முடிவுகள், கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 133ன் கீழ்வரும் செபி (பட்டியல் மற்றும் வெளியீடு குறித்தத்

தேவைகள்) ஒழுங்குழுறை, 2015, விதிமுறை 33ன் உரிய விதிகள் மற்றும் ஹூலை 05, 2016 தேதியிட்ட செபி சுற்றறிக்கையில்

பரிந்துரைக்கப்பட்ட இந்திய கணக்கியல் தரநிலைகள் ('IndAS')ன்படி தயாரிக்கப்பட்டுள்ளது. 3. பட்டியல் மற்றும் வெளியீடு குறித்தத் தேவைகள் தொடர்பாக, செபி (SEBI) அமைப்பு 2015ம் ஆண்டு வழங்கியுள்ள வழிகாட்டுதலில் உள்ள விதிமுறை 33ன் படி, பங்குச் சந்தையில் சுமாப்பிக்கப்பட்டுள்ள முழுவடிவிலான தணிக்கை செய்யப்படாத நீதிநிலை முடிவுகளின் சுருக்கம் மேலே தரப்பட்டுள்ளது. முழுவடிவிலான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கைகளை <mark>w</mark>ww.nseindia.com மற்றும் www.bseindia.com என்ற பங்கு வர்த்தக இணையதளங்களிலும், www.takesolutions.com என<mark>்ர</mark> <mark>ந</mark>ிறுவன இணையதளத்திலும் காணலாம்**.**

இயக்குநர்கள் குழுவின் சார்பாக ஸ்ரீநிவாசன் H R லவர் & நிர்வாக இய<mark>க்குந</mark> FINANCIAL EXPRESS

OTT platforms don't need regulation: Trai

This brings down curtains on an issue flagged by the telecom operators some 5-6 years ago demanding that OTTs be brought under a regulatory

framework under what they called "one service, one rule". However, times were different then with operators charging for voice services and data being quite expensive — almost ₹50 per GB.

Subscribers were increas-

ingly using OTT services to make voice calls, thus causing revenue loss to the telecom operators. However, with the coming of Reliance Jio in September 2016 and voice becoming free and telcos starting to charge only for data, the prices

From the Front Page

complaint evaporated.

complained that while they

paid for spectrum and other charges, the OTTs just rode on

of which crashed to around ₹3-5 for a GB, usage of data exploded and with various entertainment OTTs coming up, the old loss of revenue

Back then, the telcos had

Business Council, etc, were

their networks without any against any kind of regulatory framework for the OTTs.

The OTT players had main-

channel being established for the duration of the communication. However, Trai has earlier brought in regulation in some other aspects which touches OTT services like maintenance of net neutrality and stopping

HMT LIMITED 囚 hand

CIN:L29230KA1953GOI000748 No. 59, Bellary Road, Bangalore 560 032.

EXTRACT OF THE STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE FIRST OHARTED ENDED SOTH HIME 2020

		Thre	Year Ended		
SI.	Particulars	30.06.2020	31.03.2020	30.06.2019	31.03.2020
No.		Unaudited	Audited*	Unaudited	Audited*
1	Total income from Continuing Operations	1,580	2,002	1,036	6,944
2	Net profit/ (loss) for the period (before tax, exceptional items)	353	385	409	2804
3	Net profit/ (loss) for the period before tax (after exceptional items)	353	385	409	2804
4	Net profit/ (loss) for the period after tax (after exceptional items)	353	385	409	2804
5	Net Profit/(Loss) from Discontinued Operations	- 8	22135	(59)	22014
6	Total Comprehensive Income for the period (comprising profit for the period and other comprehensive income (net of tax))	294	22068	354	24378
7	Paid up Equity Share Capital (face value of Rs. 10/- each)	35,560	35,560	35,560	35,560
8	Other Equity	9.5	105		539
9	Earnings Per Share from continuing operations (face value of Rs. 10/- each)				
	Basic :	0.10	0.11	0.12	0.79
	Diluted : Earnings Per Share from discontinued operations (face value of Rs. 10/- each)	0.10	0.11	0.12	0.79
		1			

EXTRACT OF THE CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS EOD THE FIRST OUADTED ENDED 20TH JUNE 2020

6.22

6.22

(0.02)

(0.02)

6.19

6.19

		Thre	e months en	ded	Year Ended
SI.	Particulars	30.06.2020	31.03.2020	30.06.2019	31.03.2020
No.		Unaudited	Audited*	Unaudited	Audited*
1	Total income from Continuing Operations	3,546	7,717	5,596	30,792
2	Net profit/ (loss) for the period (before tax, exceptional items)	(4357)	(309)	(4079)	(6592)
3	Net profit/ (loss) for the period before tax (after exceptional items)	(4357)	(309)	(4079)	(6592)
4	Net profit/ (loss) for the period after tax (after exceptional items)	(4357)	(426)	(4079)	(6709)
5	Net Profit/(Loss) from Discontinued Operations	(24)	22157	(123)	22298
6	Total Comprehensive Income	(4464)	20955	(4209)	14731
7	for the period (comprising profit for the period and other comprehensive income (net of tax)) Profit/(Loss) for the year attributable to :	35333			
	Equity holder of the parent	(4381)	21730	(4202)	15587
	Non-Controlling Interest	39	1		2
8	Other Comprehensive Income attributable to:	1			17500
	Equity holder of the parent	(83)	(776)	(7)	(858)
	Non-Controlling Interest	(00)	(,,,,,	***	(050)
9	Total Other Comprehensive income for the year attributable to :	100	7,55	_	~
	Equity holder of the parent	(4464)	20954	(4209)	14729
	Non-Controlling Interest	(4404)	1	(4203)	2
10	Paid up Equity Share Capital (face value of Rs.10/- each)	35,560	35,560	35,560	35,560
11	Other Equity	112	100	12	(495958)
12	Earnings Per Share from continuing operations (face value of Rs. 10/- each)				,,,,,,,,,
	Basic :				Varia seri
	Diluted :	(1.23)	(0.12)	(1.15)	(1.89)
	Earnings Per Share from discontinued operations	(1.23)	(0.12)	(1.15)	(1.89)
	(face value of Rs. 10/- each)	7.000.007.00	500000	424 A 4322 - A	190.00100.000
	Basic :	(0.01)	6.23	(0.03)	6.27
	Diluted	(0.01)	6.23	(0.03)	6.27

Basic:

Diluted

1. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of Stock Exchanges of www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.hmtindia.com

Figures of previous year have been regrouped wherever necessary. * Subject to C&AG Review

Place: Bangalore (S. Girish Kumar) Chairman and Managing Director Date: September 14, 2020

ACI INFOCOM LIMITED

CIN-L72200MH1982PLC175476 121, V. Mall, Thakur Complex, Kandivali East, Mumbai 400101 Email: compliance@acirealty.co.in Extract of un-audited financial result for the 1st quarter ended on 30th June 2020

Sr.	Particulars		Quarter ended	g.	Year Ended	
No.		30.06.2020 Un-audited	31.03.2020 Audited	30.06.2019 Un-audited	31.03.2020 Audited	
1	Total Income from Operations	13.16	5.50	16.86	153.64	
2	Net Profit / (Loss) for the period before Tax	6.75	-12.54	2.28	-3.43	
3	Net Profit / (Loss) for the period after Tax Total Comprehensive Income for the period	6.75	-11.67	2.28	-2.55	
	[Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-			-	
5	Equity Share Capital	1104.91	1104.91	1104.91	1104.91	
6	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the					
	previous year	89			543.45	
7	Earnings Per Share (of Rs. 10/- each)					
	(for continuing and discontinued operations) -	5,599		111,7550		
	1. Basic	0.01	-0.01	0.00	0.00	
	2. Diluted	0.01	-0.01	0.00	0.00	

The Company has dealt in realty business. The above financial result has been duly reviewed by audit committee and approved by the Board of Directors Meeting held on 14th Sept., 2020. The Limited Review has been done by Statutory Auditor of the company. Covid -19 has not significantly impacted the business of the entity. In assessing the recoverability of Company assets such as Investments, Loan, Trade receivable, Invetories, etc the company has considered internal and extenal information upto date of approval of these financial results. The company has performed sensitivity analysis and expects to recover the carrying amounts of the assets.

Income Tax will ,if any, be provided at the end of the year. Previous Year have been regrouped/reaaranged where ever necessary

For and on behalf of the Board of Directors of **ACI Infocom Limited** Sd/-**Kushal Chand Jain**

Swadeshi Industries & Leasing Limited

Munisuvrat Complex, Phase III, Building. A-1, 1st floor, Near Anjur Phata,

Bhiwandi Thane 421302 Email: compliance@swadeshiglobal.com Extract of un-audited financial result for the 1st quarter ended on 30th June 2020

Un-audited

-3.31

-3.31

1081.80

-0.03

0.01

The Unaudited financial results for the quarter ended 30th June, 2020 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 14th September, 2020. The

The aforesaid unaudited financial results for the guarter ended 30th June ,2020 has been prepared in accordance with Companies (Indian Accounting Standard) Rule, 2015 as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules issued thereunder and in terms of Regulation 33 and Regulation 52 of SEBI (Listing Obligation and disclosure Requirements) Regulations, 2015, as amended. On account of the spread of Covid -19, the Government of India has imposed a complete nation -wide lockdown on 24th March 2020 leading to shut down of the company's operations. The Management is

continuosly and closely monitoring the developments and possible effects that may result from the current

pandemic on its financial condition, liquidity and operations and is actively working to minimize the impact of this unprecedented situation. As the situation is still continuosly evolving, the eventual impact may be

The figures for the quarter ended March 31, 2020 represent the difference between the audited figures in

respect of full financial year and the published figures of nine months ended December 31, 2019 respectively

The Company is primarly engaged in the 'Textile Business' business and all other activites revolving around

the same. As such there is no other separate reportable segment as defined by IND AS 108 - "Operating

6 The figures for the previous period have been regrouped, rearranged and reclassified, wherever necessary

Statutory Auditors of the Company have carried out a Limited Review of the aforesaid results.

different from the estimates made as of the date of approval of these financial results.

Director

DIN 03545081

Quarter ended

30.06.2020 31.03.2020 30.06.2019

Audited

34.98

-1.45

-1.39

1081.80

-0.01

-0.01

By order of the Board of Directors

For Swadeshi Industries & Leasing Ltd

Sd/-

Gauray Jain

Managing Director

DIN: 06794973

(Rs. in Lacs)

Year Ended

31.03.2020

Audited

119.96

-18.54

-18.48

1081.80

-116.67

-0.17

-0.17

Un-audited

39.22

-3.23

-3.23

1081.80

-0.03

-0.03

Place : Mumbai Date: 14th September 2020

Particulars

Net Profit / (Loss) for the period before Tax

Net Profit / (Loss) for the period after Tax

Total Comprehensive Income for the period

Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the

(for continuing and discontinued operations) -

Earnings Per Share (of Rs. 10/- each)

[Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]

Total Income from Operations

Equity Share Capital

previous year

. Basic

2. Diluted

Place : Mumbai

Date: 14th September 2020

STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2020

Notes

regulatory charges.

However, most of the internet activists and associations representing digital application providers like IAMAI, Nasscom, US-India

tained that their services are different from mobile operators as they transmit communication data over IP networks and there is no dedicated end-to-end discriminatory tariffs.

TAKE SOLUTIONS LTD CIN: L63090TN2000PLC046338

Regd. Office: 27, Tank Bund Road, Nungambakkam, Chennai - 600 034, Tamil Nadu. www.takesolutions.com

Extract of Consolidated Unaudited Financial Results for the quarter ended June 30, 2020

		DA.S	(₹ In Lakhs, e	except per share data)
S. No.	Particulars	3 Months ended Jun 30, 2020 (Unaudited)	Year ended Mar 31, 2020 (Audited)	3 Months ended Jun 30, 2019 (Unaudited)
1	Revenue from operations	16,589.16	221,289.95	58,274.30
2	Profit/(Loss) before exceptional items and tax	(8,313.70)	(1,291.73)	5,511.73
3	Profit/(Loss) before tax	(23,976.03)	(1,291.73)	5,511.73
4	Profit/(Loss) after tax	(24,092.88)	(1,094.19)	4,608.46
5	Equity Share Capital	1,462.25	1,462.25	1,461.91
6	Total comprehensive income	(23,162.80)	6,093.38	7,401.93
7	Earnings per share (Par value of ₹ 1/- each, not annualised) (a) Basic (b) Diluted	(16.55) (16.55)	(0.85) (0.84)	3.09 3.08
Fin	nancial Results of TAKE Solutions Limited (Sta	andalone Informatio	n)	
1	Revenue from operations	1.73	246.55	48.46
2	Other income	433.53	4,464.59	590.29
3	Profit/(Loss) before tax	69.61	2,550.65	148.03
4	Profit/(Loss) after tax	99.23	2,493.82	158.19

 The Unaudited Standalone and Consolidated financial results for the quarter ended June 30, 2020 in respect of TAKE Solutions Limited ('the Company') have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company in their respective meetings held on September 14, 2020. The above results have been subjected to Limited review by the Statutory auditors of the Company. The reports of the Statutory

These financial results have been prepared in accordance with Indian Accounting Standards ('Ind AS') prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the relevant rules thereunder in terms of Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015 and SEBI Circular dated July 05, 2016.

3. The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Statements are available on the Stock Exchange websites. www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.takesolutions.com

> For and on Behalf of the Board of Directors Srinivasan H R Vice Chairman & Managing Director

Date: September 14, 2020

Place : Chennai

GAYATRI SUGARS LIMITED

Regd. & Corp. Office: 6-3-1090, B-2, T.S.R. Towers, Rajbhavan Road, Somajiguda, Hyderabad 500 082, Telangana, India. Tel: +91 40 2341 4823, 2331 4826 Fax: +91 40 2341 4827 E mail:compliance.gayatrisugars@gayatri.co.in CIN: L15421TG1995PLC020720 Extract of the Unaudited Financial Results

			(Rs. in Lakl
Particulars	Quarter ended 30.06.2020 (Unaudited)	Year ended 31.03.2020 (Audited)	three month ended in the previous yea 30.06.2019 (Unaudited)
Total Income from Operations (Gross)	6,271.79	28,172.58	11,029.73
Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extra Ordinary items#)	(1,019.30)	(2,772.29)	(1,169.51
Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items#)	(1,019.30)	(2,772.29)	(1,169.51
Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items)	(1,019.30)	(2,772.29)	(1,169.51
Total comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and other comprehensive Income (after tax)]	(1,034.91)	(2,840.62)	(1,184.13
Equity Share Capital	4,370.05	4,370.05	4,370.05
Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	(16,680.72)	_
Earnings Per Share (of ₹ 10/-each) (for continuing and discontinued operations) Basic (in ₹) :	(2.33)	(6.34)	(2.71)

Diluted (in ₹): (*antidilutive)

a) The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The detailed financial results and this extract were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at the meeting held on September 14, 2020. The full format of the Quarterly Financial Results are available on the Company's website i.e. www.gayatrisugars.com and Stock Exchange i.e. www.bseindia.com

b) #Exceptional and/or Extraordinary items adjusted in the Statement of Profit and Loss in accordance with AS Rules.

> For **Gayatri Sugars Limited** Sd/- T. Sarita Reddy Managing Director (DIN: 00017122)

*(6.34)

*(2.71)

RELIGARE ENTERPRISES LIMITED

CIN: L74899DL1984PLC146935

Regd. Office: 1st Floor, P-14, 45/90, P-Block, Connaught Place, New Delhi -110001

By order of the Board of Directors



Place: Hyderabad

Date: September 14, 2020

			Standa	lone			Consol	idated		
	Particulars		Quarter Ended		Year Ended	Quarter Ended			Year Ended	
		June 30, 2020	March 31, 2020	June 30, 2019	March 31, 2020	June 30, 2020	March 31, 2020	June 30, 2019	March 31, 2020	
		(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)	
1	Total Revenue from Operations	53.73	114.13		272.52	50,621.61	63,718.49	53,229.33	2,35,535.98	
2	Net Profit / (Loss) for the quarter / year (before Tax, Exceptional and /or Extraordinary Items)	7,797.01	(2,608.24)	(713.37)	(14,016.33)	(18,387.07)	(41,649.85)	(14,360.27)	(85,998.43)	
3	Net Profit / (Loss) for the quarter / year before Tax (after Exceptional and /or Extraordinary Items and share in loss of Joint Venture)	7,797.01	(2,608.24)	(713.37)	(31,016.33)	(18,388.46)	(41,657.70)	(14,362.27)	(1,03,011.57)	
4	Total Comprehensive Income for the quarter/ year (after Tax and non-Controlling Interest)	7,795.20	(2,612.60)	(709.32)	(31,067.83)	(16,281.82)	(40,806.33)	(8,355.77)	(92,056.37)	
5	Equity Share Capital (Paid-up)	25,812.82	25,812.82	21,694.27	25,812.82	25,812.82	25,812.82	21,694.27	25,812.82	
6	Other Equity (Excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet	N.A.	N.A.	N.A.	1,25,246.09	N.A.	N.A.	N.A.	(15,711.23)	
7	Earnings Per Share (EPS) before and after extraordinary items (of Rs 10/- each, fully paid up) (for continuing and discontinuing operations)									
	a. Basic EPS (Rs)	3.02	(1.01)	(0.33)	(13.16)	(7.27)	(15.89)	(3.95)	(39.55)	

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results is available on the Company's website www.religare.com and Stock Exchanges' website www.nseindia.com and www.bseindia.com.

(0.33)

(13.16)

(7.28)

For and on behalf of the Board of Directors

(3.95)

Rashmi Saluja

(39.62)

RDB RASAYANS LIMITED CIN-L36999WB1995PLC074860

*(2.33)

Regd.Office:Bikaner Building, 8/1,Lal Bazar Street,Kolkata-700001 Ph No (033) 44500500, Fax No 91-33-2242 0588

E-mail:info@rdbindia.com,Website:www.rdbgroup.in EXTRACT OF UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED SOTH HINE 2020

SI No	Particulars		Year to Date Figures June 30,2020	
-		Unaudited	Unaudited	Unaudited
1	Total Income from Operations (Net)	1,510.16	1,510.16	2,586.17
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	467.95	467.95	431.25
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	467.95	467.95	431.25
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and /or Extraordinary items)	359.75	359.75	305.17
5	Total Comprehensive Income/ (Loss) for the period[Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	359.75	359.75	305.17
6	Equity Share Capital (Face Value of Rs. 10/- each)	1,771.48	1,771.48	1,771.48
7	Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of previous year)	172	Yav.	
8	Earnings Per Share (of Rs. 10/- each) Basic:	2.03		1.72
	Diluted:	2.03	2.03	1.72

The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/ Annual Financial Results are available on the website of BSE Limited at www.bseindia.com and on the Company's website at www.rdbgroup.in The above unaudited results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 14th September,

For RDB RASAYANS LIMITED Place: Kolkata.

Sd/-Sandeep Baid Whole Time Director Date:14.09.2020 DIN:00557018

"IMPORTANT

advertising copy, it is not possible to verify its contants. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals adversing in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on advertisement in any manner whatsoever.

financialexp.epa.in

Date: September 14, 2020

b. Diluted EPS (Rs)

Place: Delhi

Phone: 011 - 40021400 Fax Number: 011 - 40021401 Website: www.religare.com Email: investorservices@religare.com

(1.01)

CHENNAI/KOCHI

3.02

Executive Chairperson

(15.95)